



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 18.09.2019

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 2461/B/18

திரு.க.ரவிசுந்தரம்

மேல்முறையிட்டாளர்

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
சீர்காழி,
நாகப்பட்டினம் மாவட்டம் .

எதிர்

பொது அதிகார அமைப்பு

ஆணை

இவ்வாணையத்தால் இன்று (18.09.2019) நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு.க.ரவிசுந்தரம் அவர்கள் ஆஜரானார். பொதுத் தகவல் அலுவலர், திரு ஜி.செந்தில்குமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம் மாவட்டம் அவர்கள் இன்றைய விசாரணைக்கு ஆஜரானார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 21.11.2017 தேதியிட்ட மனுவில், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுக்கா, ஆச்சாள்புரம் வட்டம், ஆச்சாள்புரம் கிராமத்தில் உள்ள புலஎண்கள் 17/2 மற்றும் 22 ஆகியவற்றிற்கு பட்டா மாறுதல் எதன் அடிப்படையில் செய்யப்பட்டது என்பது குறித்தும், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுக்கா, ஆச்சாள்புரம் வட்டம், ஆச்சாள்புரம் கிராமத்தில் உள்ள புலஎண்கள் 17/2 மற்றும் 22 ஆகியவற்றிற்கு பட்டா மாறுதல் செய்ததற்கான மூலபத்திரத்தின் நகல் குறித்தும், மேலும் இது சம்பந்தமாக 6 இனங்களில் தகவல் கோரி நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு மனு செய்துள்ளார்.

3. தமக்கு தகவல் கிடைக்கப் பெறாததால் மனுதாரர், தான் கோரியுள்ள தகவல்களை தனக்கு பெற்றுத் தருமாறு தெரிவித்து 06.01.2018 தேதியிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலக மேல்முறையீட்டு அலுவலருக்கு அனுப்பி வைத்துள்ளார். மேல்முறையீட்டு மனுவிற்குப் பின்னும் தகவல் கிடைக்கப் பெறாததால் மனுதாரர் 02.04.2018 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (18.09.2019) இவ்வாணையத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மனுதாரர் கோரியுள்ள தகவல்கள் மூன்றாம் நபர் சம்பந்தப்பட்டது என்பதால் மனுதாரருக்கு தகவல் வழங்க இயலவில்லை என்று ஆணையத்தில் தெரிவித்தார்.

5. மனுதாரர் கோரிய தகவல்களை பரிசீலித்து, அவர் கோரியுள்ள தகவல்கள் யாருடைய பெயரில் உள்ளது என்று மனுதாரரை விசாரணையின்போது வினவியபோது, மனுதாரர் ராஜாராம் பெயரில் இருப்பதாக ஆணையத்தில் தெரிவித்தார்.

6. மனுதாரர் கோரிய தகவல்கள் மூன்றாம் நபர் தகவலாக இருப்பதால், தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி மனுதாரருக்கு வழங்க இயலாது என மனுதாரருக்கு அறிவுறுத்தி, வழக்கின் விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 2461/B/18

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
சீர்காழி வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் .

திரு.K.ரவிசுந்தரம், த/பெ.கிருஷ்ணசாமி,
நாதல்படுகை,
அனுமந்தபுரம் அஞ்சல்,
சீர்காழி,
நாகப்பட்டினம் மாவட்டம்